1972 ஆகஸ்ட் 17]

அறநிலையங்கள் நடத்தும் மருத்துவ மனைகள்

* 145 வினா.—திரு. என். கிட்டப்பா/திரு. தி. சி. ஆ. சிவப்பிரகாசம் : மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் தயவு செய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தமிழக இந்து அறநிலையத்துறையின் சார்பில் எத்தனை மருத்துவ மனைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன ?

(இ) அவைகள் எங்கெங்கு உள்ளன ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : (அ) இருபது.

@ (இ) ஒரு விவர அறிக்கை அவை முன் வைக்கப்பட்டுள்ளது.

திரு. என். கிட்டப்பா : தலைவர் அவர்களே, மருத்துவ மனைகள் நடத்தக்கூடிய அளவுக்கு உபரி நிதிகள் உள்ள கோயில்களிலிருந்து அந்த நிதியைப் பயன்படுத்தி மருத்துவ மனைகள் ஆங்காங்கு அமைக்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவர் அவர்களே, கோயில்களுடைய உபரி நிதியிலிருந்து மருத்துவமனைகள் தொடங்கப்படுகின்றன. அப்படி எந்தக் கோயில் நிதியில் உபரி நிதி இருக்கிறதோ, அந்தக் கோயில் நிதியிலிருந்து மருத்துவமனைகள் தொடங்க அறங்காவலர்கள் முன்வந்தால் அதைப்பற்றி அரசு ஆலோசித்து அனுமதி கொடுக்கும்.

திருமதி த. ந. அனந்தநாயகி : தலைவர் அவர்களே, கோயில் உபரி நிதியிலிருந்து, க்ஷீணித்து இருக்கின்ற கோயில்களைப் புதுப்பிக்க நிதி அளிக்க முக்கியத்துவம் தரப்படுகிறதா அல்லது செக்குலர் ஆக்டிவிடிஸ் என்ற முறையிலே ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் போன்றவற்றிற்கு செலவு செய்ய முக்கியத்துவம் தரப்படுகிறதா ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : கோயில் திருப்பணிகள் செய்வதற்கு முக்கியத்துவம் தரப்பட்டு, மீதியிருக்கிற பணத்தை வைத்து மருத்துவமனைகளை ஆரம்பித்திருக்கிறோம். அரசாங்கத்திலிருந்து அவற்றிற்கு கணிசமான தொகை, திருப்பணிக் காரியங்களுக்குக் கொடுக்கப்படுவதால் பொதுமக்களுக்கு நன்மையான காரியங்களுக்கும் அந்தக் கோயில் நிதியைப் பயன்படுத்தலாம் என்ற முறையிலேதான் அரசு பயன்படுத்தி வருகிறது.

@ 134–135-ம் பக்கங்களில் இணைப்பாக அச்சிடப்பட்டுள்ளது.

திரு. கோவை செழியன் : தலைவர் அவர்களே, சில கோயில்களிலே சிலைகளைச் சுரண்டியெடுத்து அதை மருந்தாக விற்பனை செய்கிறார்கள். இதைப்பற்றி நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். பழனியிலே உள்ள சிலையில் நவ பாஷானம் இருப்பதாகவும் அதை அர்ச்சகர்கள் சுரண்டி சுரண்டி விற்பதாகவும் சொல்லப்படுகிறதே அதைத் தடுப் பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவர் அவர்களே, சுரண்டல் வேலை தற்போது இல்லை.

திரு. கு. காமாட்சி : தலைவரவர்களே, அறநிலையத்துறையின் சார்பில் செயல்பட்டுவரும் இந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் உள்ள மருத்துவ மனைகள் எத்தனை உள்ளன ? குறிப்பாக, சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தால் நடைபெறும் அந்த மருத்துவ மனையில் எவ்வளவு படுக்கை வசதிகள் இருக்கின்றன என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 20 மருத்துவமனைகள் சித்த வைத்திய முறையிலே செயல்படுவதாகும். பழனி முருகன் ஆலயத்தின் சார்பில் 20 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவ மனையை 14—2—1972 அன்று நம்முடைய முதலமைச்சரவர்கள் துவக்கி வைத்திருக்கிறார்கள். அங்கு மட்டும் எம்.பி.பி.எஸ். டாக்டரைப் போட்டு நாம் நடத்தி வருகிறோம். மற்ற எல்லா இடங்களிலும் சித்த வைத்திய முறையி லேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திரு. கே. டி. கே. தங்கமணி : சார், பழனியில் புதிதாக ஆரம்பித் திருக்கும் இந்த மருத்துவமனையில் சித்த வைத்திய முறையில் வைத்தியர்களை வைத்து மருத்துவ மனையைக் கொஞ்சம் விரிவுபடுத்த அரசுக்கு ஏதேனும் திட்டம் உண்டா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, ஏற்கனவே அங்கே சித்த வைத்திய மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. புதிதாக இந்த மருத்துவமனையை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம்.

திரு. ஏ. எம். இராஜா : தலைவரவர்களே, கோவை மாவட்டத்தில் ஒரேயொரு ஆலயத்தின்மூலம்தான் இந்த மருத்துவமனை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் அங்கே பல கோயில்களிலே நல்ல வருமானம் வருகிறது. உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் மருதமலையில்

1972 ஆகஸ்ட் 17]

நல்ல வருமானம் வருகிறது என்று தெரிகிறது. அந்த மருதமலையின் வருமானத்திலிருந்து அந்தப் பகுதியில் ஒரு மருத்துவ மனையை ஏற்படுத்த அரசு முன் வருமா ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, மாண்புமிகு உறுப்பினரின் யோசனையைப் பரிசீலிக்கலாம்.

THIRU K. M. SUBRAMANIAM : Sir, are there hospitals run by Madathipathis and other charitable institutions? If not, will this Government persuade them to run hospitals with the excess money they possess?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, அதுபற்றிய விவரம் இல்லை. தனிக்கேள்வி போடவும்.

திருமதி ஜோதி வெங்கடாசலம்: தலைவரவர்களே, இந்த அறிக்கையில் கொடுத்துள்ள இந்த 20 மருத்துவ மனைகளுக்கும் அற நிலையத்துறையின் சார்பாக கொடுக்கப்படும் நிதி எவ்வளவு என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, அந்தந்தக் கோயிலினுடைய நிதியிலிருந்து நாம் செலவு செய்கிறோம். அங்கே வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான தொகை செலவிடப்படுகிறது. குறிப்பாக எந்த அளவுத் தொகை செலவாகிறது என்ற விவரம் தற்போது என்னிடத்தில் இல்லை.

திரு. நா. வீராசாமி: தலைவரவர்களே, சித்த மருத்துவத்திற்கு இப்பொழுது நாட்டிலே கிராக்கி இருக்கிறது. நிறைய பி.ஐ.எம். டாக்டர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஆகவே ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வரும் எந்தக் கோயிலாக இருந்தாலும் அந்தக் கோயிலில் இப்படிப்பட்ட சித்த வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டு மென்று அரசு உத்தரவிடுமா ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, பொதுவாக ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வரும் கோயில்கள் என்று கொள்ள முடியாது. ஏனென்றால் அந்தந்தக் கோயில்களுக்கு ஆகும் செலவைப் பொறுத்தும், மீதியாகும் பணத்தை வைத்தும்தான் ஆரம்பிக்க முடியும். ஆனால் சித்த வைத்திய மருத்துவத் துறையில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்களைத்தான் நியமனம் செய்ய வேண்டு மென்ற கொள்கையை அரசு ஒத்துக் கொண்டிருக்கிறது.

[திரு. ப. உ. சண்முகம்] [1972 ஆகஸ்ட் 17

திருமதி த. ந. அனந்தநாயகி : தலைவரவர்களே, அமெரிக்காவில் கிறிஸ்டியன் சயன்ஸ் என்ற குழுவின் மூலம், பிரார்த்தனையின்மூலம், மருந்து கொடுக்காமல் நோய்களைக் குணப்படுத்துகிறார்கள். அப்படி, இங்கேயும்கூட மருந்து கொடுக்காமல் பழனி முருகனைப் பிரார்த்திப்பதன்மூலம் that is, only through prayers. நோயைக் குணப்படுத்துவதற்கு வழி செய்யுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, அம்மையார் அவர்களுக்கு அப்படி நம்பிக்கையிருந்தால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை.

திரு. துரைமுருகன் : தலைவரவர்களே, விபூதி, துளசி தீர்த்தம் இவைகளினால் தீராத நோயெல்லாம் தீர்க்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே, அப்படிச் செய்து தெய்வீக அம்சம் இருக்கிற மருந்துகளைப் பயன்படுத்துவது பற்றி ஆராயுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, துளசி தீர்த்தம் பெறுவதில் ஆட்சேபணையில்லை. அதே நேரத்தில் மருந்துகளை தேவையானவர்களுக்கு வழங்க வேண்டுமென்ற அக்கறையையும் கொண்டிருக்கிறது.

திரு. கே. டி. கே. தங்கமணி : சார், கொடுத்திருக்கும் பட்டியலில் சில முக்கியமான கோயில்கள், குறிப்பாக ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை, அதிகச் செல்வாக்கு பெற்ற சமயபுரம் போன்றவை இருக்கிறதே, இந்த இடங்களிலெல்லாம் இம்மாதிரி மருத்துவமனைகள் அவர்களின் வருவாயிலிருந்து மாத்திரம் இருப்பதற்குப் பதிலாக தேவையான அளவிற்கு விரிவுபடுத்த அரசு உதவி செய்யுமா ?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன் : தலைவரவர்களே, அந்தந்தக் கோயிலின் நிதியிலிருந்து நாம் இந்த மருத்துவமனைகளைத் துவங்குகிறோம். அரசு நிதியிலிருந்து செய்வதற்கில்லை. அந்தந்தக் கோயிலின் அதிக நிதியிலிருந்து மீதம் ஆகிற நிதியிலிருந்து தொடங்கியிருக்கிறோம். மேலும் 10, 15 இடங்களில் தொடங்குவதற்கு ஆரம்ப வேலைகள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : வினாக்கள்–விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக்குறி (*) இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]